

TECHNOLOGY ANALYTICS KNOWLEDGE ENTERPRISE

October 27, 2022

TAKE/BSE/2022-23
The Manager
Dept. of Corporate Services-Listing
BSE Limited,
P. J. Towers, Dalal Street,
Mumbai - 400001

Symbol: 532890

Dear Sir/ Madam,

TAKE/NSE/2022-23

The Manager-Listing Department
National Stock Exchange of India Limited
Exchange Plaza,

Bandra - Kurla Complex, Bandra (East),

Mumbai - 400051

Scrip: TAKE

Sub: Newspaper Publication

Pursuant to Rule 6 of the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016, please find enclosed herewith, copies of the Notice for transfer of all unpaid/unclaimed shares for the last seven (7) consecutive years to IEPF Authority, published in newspapers, namely Makkal Kural (Tamil) and Financial Express (English), dated October 22, 2022, and October 23, 2022 respectively.

Kindly take the same on record and acknowledge.

Thanking you.

Yours faithfully,

For TAKE Solutions Limited

Srinivasan. P
Company Secretary

Encl: As above.





குஜராத் ராணுவக் கண்காட்சியில் ரு.1½ லட்சம் கோடிக்கு ஒப்பந்தம்

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

டெல்லி, அக். 22— குஜூரத் மாநிலத்தில் நடைபெறும் குழுவரக் கண்காட்சியில் ரூ. 1 /2 லட்சம் கோடிக்கு புரித்துணிவு ஒப்பத்தம் கையெழுத்தாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜாத் மாநிலம் சாந்தி தகரில் 12 வது ராணுவ தனவாட கண்காட்சி நடைபெற்று வருகிறது. கண்காட்சியில் ரூ. 1.5 லட்சம் கோம் புகிப்பில் கரட் பிக்கணிவ

ட்டும் சீமில் கு1.1 லட்சம் மதிப்பில் 451 புரித்துணிவு நங்கள் கையெழுத்தாகி இது போன்ற அவசர சமயங்களில் நாம் எதிர்பார்க்கும் தளவாடங்கள் கோடி படுப்பில் கடி புறித்துணிவு ஆய்தற்கப்படிப்பு அடியான ஆற்றப்படித்துக்க வெழுப்புத்துக்க இடி போன்ற அவரை சமயக்களில் உள்ளதாக பத்திய அரசு நாம் எறிப்பார்க்கும் தனவாடங்கள் தெரிவித்துள்ளது. இது குறித்து மதிறய வெடைப்பது மேஷம் அறிதானது. பாதுகாப்புத் துறை அமைக்சர் ராஞ்நாக் உள்நாட்டு ஆயுதத் தயாறிப்புக் சுறியதாவது: நாணுவத் தனவாடங்களை இதற்கு நீர்வாகும். உள்நாட்டு

செய்வது தீண்ட நாட்கள் எடுக்கக்கூடியது. தளவாடங்கள் நம்மை வந்தடையும்போது உலகம் எங்கோ சென்றிருக்கும். இந்திய சீனா எல்லைப் பிரச்சினையின்போகு தளவாடங்கள் வாங்குவது தொடர்பாக நான் வெளிநாடுகளுக்கு மூன்று முறை சென்று வந்தேன்.

ஆயுத்த தயார்ப்பத் ஆண்றயன் நண்ட கால வளர்ச்சிக்கு ஏற்றுமதி மிக அவசியமானதாகும். இந்திய அரசு 2025ம் ஆண்டுக்குள் இந்திய ஆயுத ஏற்றுமதியை ரூ.41,500 கோடியாக (5 பில்லியன் டாலர்) உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த வகையில் இந்தக் கண்காட்டு

முக்கியக்குவம் வாய்க்ககாக உள்ளது. முக்கயத்துவம் வாயந்ததாக உள்ளது. உலகின் ஆயுதத் தயாறிப்பு மையமாக இந்தியா மாறும் என்பதை இந்தக் கண்காட்சி எடுத்துக்காட்டியுள்ளது. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார். கடந்த 18ம் தேதி தொடங்கிய ராணுவ கடந்த 18ம் தேதி தொடங்கிய ராணுவ

மாநில அரசுகள் தொலைக்காட்சி, கேபிள் டிவி நடத்த மத்திய அரசு தடை

டெல்லி, அக். 22மாநில அரசுகள் சர்ப்பில் பாரியின் கட்டுப்பாட்டில் இயங்க தொலைக்காட்சி ஒளிபரப்படியில் வரியின் கட்டுப்பாட்டில் இயங்க தொலைக்காட்சி ஒளிபரப்படியில் போறியின் கட்டுப்பாட்டில் இயங்க தொலைக்காட்சி ஒளிபரப்படியில் பேண்டும் என்றும் இந்திய அரசுகன் சர்பிலி ஒளிபரப்பாகும் அரசுகள் சர்பிலி ஒளிபரப்பாகும் பணிக்குத்தின் அரசுகள் முற்றும் ஒளிபரப்படியில் தக்கலி மற்றும் ஒளிபரப்படுக்கும் அரசுகள் அரசுகள் முக்கும் தக்கலி மற்றும் ஒளிபரப்பில் கண்டுக்குக்குள்ளது.
மேலும், ஏற்களவே ஒளிபரப்பில் தடை மிதித்துள்ளது.
மேலும், ஏற்கனவே ஒளிபரப்பில் தடை இதித்துள்ளது.
இந்திய தொலைக்கொட்சிக்கும் தடை

அறிவிப்பின்படி மத்திய, யூனியன் பிரதேச அரச கல்வி நோக்கங் பாரகியின்

கூறப்படுகிறது.

பள்ளி, கல்லூர்களுக்கு விடுமுறை:

அறிவித்துள்ளார். தபாவள் பண்டிகை நாளை மறுநாள் (24-த் தேதி) நிக்கட்டுமுமை கொண்டாடப்படுகிறது. தபாவளிக்கு முத்தைய நாள்களான இன்றும் நாளையும் சனி, ஞாயிற்று இன்றும் வழக்கமான அரசு விடுமுறை நாள்களாகும். தபாவளி வருவதால் தொடந்சியாக மூன்று நாள்கள் அரசு விடுமுறை. விக்க இவையில் தபாவளி தபாவளி

இந்த நிலையில் ன்டிகைக்கு இந்த மறுநாள் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை

பெயர் மாற்றம்

ஒழுங்குமுறை ஆணையத்தின் பரித்துரையின் கீழ், வய்காள கிரிக்கெட் சங்கம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் சட்ட அமைச்சத்தின் கருத்து ஆகியவற்றின் அடிப்படையில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக கரைவச்சும் செலிலிகள்ளதாக உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நோக்கங்களுக்காக நோக்கங்களுக்காக

கட்டுப்பாட்டின் கீழ்

பாறியின் கட்டுப்பாட்டின் கீழ் அனுமதிக்கப்படவுள்ளது. மாநில அரசுகள் வரும் சேனல்களின் அணைத்த மற்று கொள்ளது. மாநில அரசுகள் வரும் சேனல்களின் அணைத்த வரும் சேனல்களின் அணைத்த வரும்றித்துள் கொண்டிர வரப்பிற்குள் கொண்டிர வரப்படுகள் கொண்டிர வரப்பட்டு கொண்டிருக்கும் கல்லி நேரணைக்காட்சிகள் மற்றும் பிற நிகழ்சிகள் தடையின்றி ஒளியரப்ப அனுமதிக்கப்படும் என்று இந்திய அரசின் இந்த அறிவிப்பாக அமிழ்நாட்டின் கல்வி டிவி மற்றும் அரசு கேபின் பூற்றும் ஆதிற அரசின் இடிவி ஆகியவை இந்திய ஒன்றிய அரசின் இடிவி ஆகியவை இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கேற்பிறது.

புதுச்சேரியில் தீபாவளிக்கு மறுநாள்

பாப்பட்ட கைது படு முற்றத் படு முறுக்கு அமைச்சி நமசீசியாம் அறிவிப்பு புதுச்சேச், அக். 22— கோவளி பண்டிகைக்கு மற்றுகள் கெவேளம்கிறுமை பூத்சேரியில் உள்ள அனைத்து பன்னி, கண்ணிகளுக்கும் விமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அளிக்கப்படுவதாக அம்மாநில அம்மாநில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிக்கும் அளிக்கப்படுவதாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று 222 பேருக்கு கொரோனா

ுசன்னை, அக்.22 தமிழகத்தில் நேற்று 222 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட்டுள்ளது. தமிழகக்கில் ு-்

செய்யப்பட்டுள்ளது. தம்முகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

வெளியிட்டுள்ள பசயதக்குமாடாக கூறப்பட்டு இருப்பதாவது: தமிழகத்தில் தேற்று புதிதாக 127 ஆண்கள், 95 பெண்கள் உள்பட மொத்தம் 222 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 55 பேர், செங்கல்பட்டில் சென்னையால 55 பேர், செங்கலபட்டில் 22 பேர் உள்பட 34 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. தமிழகத்தில் 28 மாவட்டங்களில் தமழுத்ததல் 28 பாவட்டங்களல் கொரோனா பாதிப்பு 10க்கும் கீழ் உள்ளது. கரூர், பெரம்பலூர், தேனி மற்றும் திருப்பத்தூரில் பாதிப்பு இல்லை. மேலும், 12 வயதுக்குட்பட்ட ஆணை. பெதுப், 12 வயதுக்குட்ட 37 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 38 முதியவர்களுக்கும் நேற்று கொரோனா தொற்று ாரோனா மத்தது. செய்யப்பட்டுள்ளது. பேர் உறுது செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் 248 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று

வருகின்றனர். தமிழகத்தில் நேற்று கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகி 3 ஆயிரத்து 504 பேர் சிகிச்சையில் உள்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ன், போகன்தாஸ் ஸ்ரீங்காரவேலு ள்ளை DOB 11-08-1952

பாற்றியுள்ளேன். இனிவரும் காலங்களில் எனது பெயர் மோகன்தாஸ் புலிஞனம் சிங்காரவேலு என்று பட்டுமே அறிபப்படும். மோகன்தாஸ் ஸ்ரீங்காரவேலு பின்னை பொது அறிவிப்பு

Garrit is ເບລາກໍ່າສໍາກາ ລາສໍາສໍ ສົ່ງເບີລີບ

MORTGAGEE :-

M/s. SIMPSON AND GROUI COMPANIES EMPLOYEES CO-OPERATIVE SOCIETY LTD., No.1 Desia Colony, Perambur High Road, Chennai-600012

OF MORTGAGED PROPERTY of Door No.92, Plot No.98

Block No.11, Old Vazhaim

(6) Mr. Balaii (7) Mrs. Bhagavalaxm

& LEGAL HEIRS OF E.RAJU

Value on the spot. For Terms & Conditions Co
-: AUCTIONEERS -: AUCTIONEERS :-M/s. VARMA & CO New No.25, Flowers Road, Chennai : 600 084. Cell No. 9840116302

(9)Ms.Rani (10)Mr.Sudarsar (11)Ms. Sujatha (12)Mr. Thiyagaraja

(13)Ms. Janaki (14)Ms. Dhanalakshm 15) Ms. Geetha REFUNDABLE ENTRANCE FEE: Rs. 10,000/- Per head by Cash EMD 10% of Accepted Bid

MORTGAGORS: (1) Mr.E. ARUMUGAM (2) Mr.E. RAJU (3) Mr.E. JAYACHANDRAN & LEGAL HEIRS OF E.ARUMUGAM (4) Mrs. Vadiv vambal (5)Mr. Muralidhara



போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தின் 3-வது மாடியிலிருந்து குதித்து விசாரணை கைதி தற்கொலை

ஏற்படுத்தீயுள்ளது. சென்னை சோழவரம் அருகே விலையுயர்ந்த போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடைப்படியில் நேற்று மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர வாகன சோகனையில் ஈடுபட்டனர். அப்போகு சோதனையின் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தில் 48 கிலோ மெத்தாம்பெடாமைன் என்ற போதைப் பொருளை கடத்தி வந்த தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த நாயப்பன் நூறி ஆண்டனி என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து இன்று காலை நாய்ப்ப நாஜுவை தருவள்ளூர மாவட்டம் ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில் இயங்கியவரும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு

3—வறு பாடியால் அந்து அந்து வரின் வேண்ணட்டித்தில் போதை போது விறுவலகத்தில் அடைத்த வந்து இடிப்பு பிரிவு அனுவகத்தில் விசாரணை கூ.தீடுவர், அப்போது, குடிப்பு பிரிவு அனுவகத்தில் வது கூகதி 3—வது மாடியில் இருந்து தடுப்பு பிரிவு அனுவகத்தில் வது குதித்து தற்கொலை செய்து மாடியில் இருந்த குறிவர்களுக்கு செய்து கொண்ட சம்பவர் அடிந்தில் செய்து வகுக்கு அன்ற மற்படுத்தியுள்ளது.
கென்னை சோழவும் அருத்த கோண்டு செய்துவர்களுக்கு கொண்டிக்கும் இருக்கு குதித்துள்ளது. அவரை பரிசோனை மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்த

சாப்ட்வேர் நிறுவனம் துறைப்படியில் தனது தொழில்குறித்து குடும்பத்தினருக்கு தெரிந்து விடும் என்கிற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்ஸ்பிரிசிஸ் சொல்யூஷன்ஸ் லிமிடெட்

அமிட்டம் எண்	விவரங்கள்	தீர்மான வகை		
1	திரு. முரளி கோபாலகிருஷ்ணன் அவர்களை ஒரு சுயாதீன இயக்குநராக நியமணம் செய்தல்	ополижено		
2	திரு. முரளி கோபாலகிருஷ்ணன் அவர்களை ஒரு முழு நேர இயக்குநாக தியமித்து, திர்வாக இயக்குனர் மற்றும் தலைமை திர்வாக அதிகாரியாக தியமணம் செய்தல்	சிறப்பு		
3	திரு. டோகு ஹோரிச்சி அவர்களை நிறுவனத்தின் நிர்வாகமற்ற (கயாதீனமற்ற) இயக்குநராக நியமனம் செய்தல்	சாதாரணம்		

முறைய படிப்படு வலக்களுள்ள சம்மையும் படிப்படு வந்தில் கூறில் கடிப்படு வடும் கடிப்படு கட

வேலம்மாள் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் படிக்கும் செயற்கை துண்ணறிவு மற்றும் தாவு அறிவியல் துறையின் 3ஆம் ஆண்டு மாணவர் பி.சனன்லால், சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் ஸ்கேட்டிங் ரிங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் 2 தங்கப்

தடைபெறற மாவட்ட அன்னவலான ங்லகட்டிங் சர்மபியண்டிப்பல் 2 தங்கப் பதக்கங்களையும் 1 வெண்கலப் பதக்கத்தையும் வென்றனார். இவருக்கு வேலம்மாள் குழுமத் தலைவர் எம்.வி. முத்துராமலிங்கம், இயக்குநர் எம். வி.ஸ். சசிகுமார்.ஆலோசகர்கள் கே. ரசாக மற்றும் பூசீரம்.வாசு, முதல்வர் என். பாலாஜி.துணை முதல்வர் டாக்டர்.எஸ்.சௌத்தரராஜன், உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் வேலம்மாள் ஐ டெக் பல்வேறு துறைத் தலைவர்கள் மாணவரை வாழ்த்தினர்.

மகள், மகனைக் கொன்று மனைவியை கொடுரமாகத் தாக்கிய கணவன்

கனடாவில் பதை பதைக்கும் சம்பவம்

ஒட்டாவா, அக்.22– மற்றும் மகனை ல செய்து, மனைவி மீது எடூர தாக்குதல் நடத்தி இருக்கிறார் ந்திய வம்சாவளி கணவர்.

இந்திய வம்சாவளி கணவர். முதாடாடிய வழக்கு கம்மனும் மற யதை பதைக்கும் இந்த சம்பவம் கனடாவில் நடத்துள்ளது. கனடா நாட்டில் மான்ட்ரியல் முக்கும் பாடுப்பு ஏற்பட்டு கனட்க நாட்டில் மான்ட்ரியல் முத்துவமனையில் தீவிர் சிலிச்சை நகருக்கு வடக்கே வாவல் என்ற அளிக்கப்பட்டு உள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த சிக்கியர் உள்ளார். கூரிக்க படியின் கூருக்கு சிக்கியர் உள்ளார். கனடாவில் நடந்துள்ளது.

கனடா நாட்டில் மான்ட்ரியல் முக்கும் பாடுப்பு ஏற்பட்டு

தாருக்கு வடக்கே வலவல் என்ற அளிக்கப்பட்டு உள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த சிக்கியர்
வசித்து வருகிறார். வலத்தி, தனது சம்பவம் பற்றி போகிக்கித அவசரத்

13 வயது மகன், 11 வயது மகனை தகவல் கொடுத்திருக்கிறாள் என்ற

படுகொலை செய்த குற்றிசாட்டின் அக்க ம்பக்க த்தி விருந்து வர்க்கர்

தீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு

TAKE

டேக் சொல்யூஷன்ஸ் லிட்.,

உள்ளது. தனது மனைவியையும் அடித்து, துன்புறுத்தி, கழுத்து நெறித்து கொல்ல அவர் முயந்சித்துள்ளார். குடும்ப வன்முறை மற்றும் கொலை தொடர்புடைய வழக்கு கமல்லீத் மீது

பெயர் மாற்றம்

600 041, என்ற முகவாயமு. வசிக்கும் நான் இனி GIVEN NAME: VASANTHI SUR NAME: NATARAJAN, என்று அழைக்கப்படுகிறேன். VASANTHI NATARAJAN

அசல் நிலம்/சொத்து ஆவணம் காணவில்லை

FE SUNDAY

FINOLEX INDUSTRIES LIMITED

CIN: L40108PN1981PLC024153

Registered Office: Gat No. 399, Village Urse, Taluka Maval, Dist. Pune - 410 506. Tel No.02114-237251 E-mail: investors@finolexind.com Website :www.finolexpipes.com

Statement of Unaudited Standalone and Consolidated Financial Results for the quarter & half year ended September 30, 2022

Standalone Consolidated Quarter ended | Quarter ended | Half Year ended | Quarter ended Quarter ended Half Year ended **Particulars** No. 30-09-2022 30-09-2021 30-09-2022 30-09-2022 30-09-2021 30-09-2022 Unaudited Unaudited Unaudited Unaudited Unaudited Unaudited 2,130.94 1,082.57 1a Revenue from Operations 1,082.57 941.13 941.13 2,130.94 Other income 39.29 31.82 64.36 38.83 30.89 63.90 2,194.84 Total income 980.42 1,114.39 2,195.30 979.96 1,113.46 Net Profit / (Loss) for the period (129.71)308.03 (before Tax and Exceptional items) (129.25)310.31 (10.94)(11.40)Net Profit / (Loss) for the period before tax (after Exceptional items) (129.25)310.31 (10.94)(129.71)308.03 (11.40)Net Profit / (Loss) for the period after tax (after Exceptional items) 235.08 6.17 (95.38)233.25 3.84 (93.92)Total Comprehensive Income for the period [Comprising of Profit / (Loss) for the period (after tax) 153.50 208.22 and Other Comprehensive Income (after tax)] 110.76 155.33 210.55 109.30 Paid up Equity share capital (Face value Rs. 2 per share) 124.10 123.67 124.10 123.67 123.67 123.67 Reserves (excluding Revaluation Reserve) as shown in the audited balance sheet of the previous year ended on 3,739.66 3,803.71 31st March, 2022 Earnings per share (of Rs.2/- each) not annualised : Basic: -1.54-1.513.79 0.10 3.76 0.06 Diluted:

Notes-

- 1 The financial results of the Company/ Group for the guarter and half year ended September 30, 2022 have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their respective meetings held on October 21, 2022 and a limited review of the same has been carried out by the statutory auditors.
- 2 The results have been prepared in accordance with the recognition and measurement principles laid down in Indian Accounting Standard 34, Interim Financial Reporting ('Ind AS 34'), prescribed under section 133 of the Companies Act, 2013 ('the Act'), and other accounting principles generally accepted in India and is in compliance with the presentation and disclosure requirements of Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (as amended), including relevant circulars issued by the SEBI from time to time.
- The above is an extract of the detailed format of quarterly financial results filed with the stock exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 and SEBI circular number CIR/CFD/FAC/62/2016 dated July 5, 2016. The full format of the quarterly financial results and explanatory notes are available on the stock exchange websites at www.nseindia.com and www.bseindia.com and on the Company's website www.finolexpipes.com.
- 4 The Company has investment in two associates, Finolex Plasson Industries Private Limited and Pawas Port Limited. The Company duly consolidates using equity method as prescribed under Ind AS 28 on 'Investment in Associates and Joint Ventures' its 46.35% stake in Finolex Plasson Industries Private Limited. However, the Company does not consolidate its 49.99% equity stake (corresponding investment amounting to Rs 0.05 crore) in Pawas Port Limited since the associate company has not started
- 5 Exceptional items for the year ended March 31, 2022 in the standalone and consolidated financial results pertain to the gain on transfer of leasehold rights on land.
- 6 Previous periods' figures have been re-grouped wherever necessary, to conform to the current period's classification. By order of the Board of Directors

Pune October 21, 2022 For Finolex Industries Limited **Anil Whabi** Managing Director DIN 00142052

The Singareni Collieries Company Limited (A Government Company) Regd. Office: KOTHAGUDEM- 507101, Telangana.

E-PROCUREMENT TENDER NOTICE Tenders have been published for the following Services / Material Procurement through e-procurement platform. For details, please visit https://tender.telangana.gov.in - or -https://www.sccImines.com

NIT/Enquiry No. - Description / Subject - Last date and time for Submission of bid(s) E03220256-Procurement of Semi Automatic HbA1C Analyzer with 3 years warranty & 3 years CMC for

use at SCCL hospitals - 04.11.2022- 17:00 Hrs. E032200261- Procurement of Fully Automatic HbA1C Analyzer with 3 years warranty & 3 years CMC for use at SCCL Hospitals - 04.11.2022-17:00 Hrs. E072200259- Procurement of 27.00X49- 48PR TL E4 Bias Tyres with O-ring for use on 100T Dumpers

E102200280 - Procurement of NFLP Lighting Transformers - 09.11,2022-17.00 Hrs.

NIT/Enquiry No. - Description / Subject / Estimated Contract Value - Last date and time for Submission of bid(s) CW/KGM/e-37/2022-23. Dt.18.10.2022- Providing Iron grills to Balcony for Eleven (11) MB Blocks i.e. Five(05) old MB Blocks at back side of Transit Guest House, One(01) old MB Block at Trimata temple. Four(04) New MB Blocks opposite to KCOA Club and One (01) old MB Block at Hospital area, repairs to existing iron gates of MA type quarters and Providing barbed wire fencing over back side compound wall of New MB type quarters etc., at Writer Basthi, Kothagudem Corporate, Bhadradri Kothagudem District Telangana State. ("Invited under earmarked works - SCCL registered contractors belonging to SC Community only are eligible to participate")-Rs.33.49.146/- 03.11.2022- 4:00 PM Sd/- General Manager (Civil)

DIPR R.O. No.: 839-PP/CL-AGENCY/ADVT/1/2022-23 PR/2022-23/CVL/51



TAKE SOLUTIONS LTD. Regd. Office: No. 27, Tank Bund Road, Nungambakkam, Chennai - 600 034

Phone: 044-6611 0700, CIN: L63090TN2000PLC046338

(Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 as under:

NOTICE NOTICE is hereby given to the shareholders of the Company pursuant to Rule 6 of the Investor Education and Protection Fund Authority

Email: secretarial@takesolutions.com, Website: www.takesolutions.com

As per the existing provisions of the Companies Act 2013, the unpaid / unclaimed dividend(s) for the financial year 2015-16 (First Interim Dividend) has to be transferred to Investor Education and Protection Fund (IEPF) on December 15, 2022, in view of the reason that period of seven years will elapse since the said dividends were declared and paid and still remaining unclaimed.

In terms of the Investor Education Protection Fund Rules, all shares in respect of which dividends are not claimed / remained unpaid for the last seven (7) consecutive years in respect of any shareholder have to be transferred to the demat account of Investor Education Protection Fund -Ministry of Corporate Affairs already opened with any one of the Depository Participants (CDSL/NSDL)

Hence, all underlying shares along with its dividends which remained unpaid / unclaimed for the last seven (7) consecutive years from financial year 2015-16 have to be transferred to Investor Education and Protection Fund - Ministry of Corporate Affairs and Shareholders who have not claimed their dividends and shares can write to M/s. Link Intime India Pvt. Ltd., Share Transfer Agents, C 101, 247 Park, LBS Marg, Vikhroli West, Mumbai: 400083on or before November 30, 2022 for making a valid claim. The Company has sent individual notices to the latest available addresses of the shareholders whose dividends are lying unclaimed for the last seven (7) consecutive years, advising them to claim the dividends expeditiously.

Further, in terms of Rule 6(3) of the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016, the statement containing the details of name, folio number, demat account number and number of shares due for transfer is made available in our website www.takesolutions.com for information and necessary action by In case the concerned shareholders wish to claim the shares after transfer

to IEPF, a separate application has to be made to the IEPF Authority in the Specified e-form (available at www.iepf.gov.in) as prescribed by Ministry of Corporate Affairs For TAKE Solutions Ltd.

Srinivasan P Company Secretary

Fender No.: RailTel/Tender/OT/ER HQ/2022-23/1427, Dated: 21.10.2022

RailTel/ER invites e-bids from eligible bidders fo

the work of "Supply of Servers for Network

Management System of Data Network of Coal

ndia Limited Subsidiaries for RailTel Corporation

Tender Notice/Tender Document is available or

www.railtelindia.com, https://eprocure.gov.in

and https://railtel.enivida.com. All future Addendum/corrigendum etc. will be uploaded or RailTel website, CPP Portal and eNivida Portal

Bidders have to submit their bids on eNivida

"IMPORTANT"

Whilst care is taken prior to

acceptance of advertising copy, it is not possible to verify

its contents. The Indian

Express (P) Limited cannot be

held responsible for such contents, nor for any loss or

damage incurred as a result of

transactions with companies.

advertising in its newspapers or Publications. We therefore

recommend that readers make necessary inquiries

before sending any monies or entering into any agreements with advertisers or otherwise

acting on an advertisement ir

any manner whatsoever.

of India Ltd., Eastern Region*

Date : October 21, 2022 RailTel (A Government of India Undertaking

Portal only.



Place: Chennai

(All figures in ₹ Lakh except EPS)

Rs. in Crores except Earning per share

EXTRACT OF AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND SIX MONTHS ENDED SEPTEMBER 30, 2022

		Consolidated						Standalone					
Sr. No.	Particulars	Quarter ended			Six Months Ended Year ended		Quarter ended			Six Months Ended		Year ended	
		30.09.2022	30.06.2022	30.09.2021	30.09.2022	30.09.2021	31.03.2022	30.09.2022	30.06.2022	30.09.2021	30.09.2022	30.09.2021	31.03.2022
		(Audited)	(Audited)	(Audited)	(Audited)	(Audited)	(Audited)	(Audited)	(Audited)	(Audited)	(Audited)	(Audited)	(Audited)
1	Income from operations	14,894.79	14,018.30	14,597.33	28,913.09	26,325.39	55,133.08	12,280.42	11,175.84	11,193.83	23,456.26	20,061.48	41,480.33
2	Other Income	2,099.05	612.10	1,917.73	2,711.15	3,168.74	5,456.88	1,773.46	4,605.40	1,598.38	6,378.86	4,899.26	6,532.76
3	Net profit for the period (before tax, exceptional and extraordinary items and share of profit/(loss) of Associates)	10,909.50	7,748.71	11,531.67	18,658.21	19,991.24	40,995.92	9,113.65	10,393.05	9,116.85	19,506.70	18,056.26	33,734.67
4	Net profit for the period before tax (after exceptional and extraordinary items and share of profit/(loss) of Associates)	10,737.47	7,658.88	11,479.50	18,396.35	19,939.07	40,854.72	9,113.65	10,393.05	9,116.85	19,506.70	18,056.26	33,734.67
5	Net profit for the period after tax (after exceptional and extraordinary items and share of profit/(loss) of Associates)	8,046.00	5,761.06	8,606.28	13,807.06	15,005.47	31,180.81	6,860.57	8,910.52	6,839.80	15,771.09	14,152.48	26,376.24
5	Total comprehensive income for the period [comprising profit /(loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	8,142.80	5,781.03	8,575.81	13,923.83	14,815.53	31,037.42	6,879.84	8,911.64	6,800.38	15,791.48	13,946.49	26,158.28
7	Equity share capital	10,450.00	10,450.00	10,450.00	10,450.00	10,450.00	10,450.00	10,450.00	10,450.00	10,450.00	10,450.00	10,450.00	10,450.00
8	Other equity						98,841.84						74,562.69
9	Earnings per equity share (FV ₹ 10 each)	7.69	5.53	8.22	13.22	14.33	29.78	6.57	8.53	6.55	15.09	13.54	25.24

Basic and Diluted (₹) (Not annualised except yearly data)

- 1. The audited consolidated and standalone financial results of the Company for the quarter / six months ended September 30, 2022 have been reviewed by the Audit Committee of the Board and approved by the Board of Directors at its meeting held on October 22, 2022
- 2. The above is an extract of the detailed audited financial results filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the audited consolidated and standalone financial results for the quarter / six months ended September 30, 2022 are available on the National Stock Exchange (NSE) website (www.nseindia.com) and on Company's website
- Figures for the previous period / year have been regrouped / rearranged wherever necessary.

For Central Depository Services (India) Limited

: October 22, 2022

Mumbai

Nehal Vora Managing Director & CEO



SHIVAM AUTOTECH LIMITED

CIN: L34300HR2005PLC081531 Registered Office: 10, 1st Floor, Tower-A, Emaar Digital Greens, Sector-61,

Golf Course Extension Road, Gurugram, Haryana-122102 Tel: 0124-4698700; Fax: 0124-4698798 Email id: info@shivamautotech.com; Website: www.shivamautotech.com

EXTRACT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE HALF YEAR AND QUARTER ENDED SEPTEMBER 30, 2022

	Particulars		Quarter Ended	ı	Half Ye	Year Ended	
SI. No.		30-Sep-2022	30-Jun-2022	30-Sep-2021	30-Sep-2022	30-Sep-2021	31-Mar-22
NO.		(Un-Audited)	(Un-Audited)	(Un-Audited)	(Un-Audited)	(Un-Audited)	(Audited)
1.	Total income from operations (Net)	13,516.17	11,871.26	13,209.56	25,387.43	24,632.07	47,338.14
2.	Net Profit / (Loss) for the period (before tax, Exceptional and/or Extraordinary items)	(912.93)	(320.35)	(879.19)	(1,233.30)	(2,211.44)	(1,606.03)
3.	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	(912.93)	(320.35)	(879.19)	(1,233.30)	(2,211.44)	(1,606.03)
4.	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	(912.93)	(320.35)	(879.19)	(1,233.30)	(2,211.44)	(1,606.03)
5.	Total comprehensive income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and other comprehensive income (after tax)]	(970.23)	(295.12)	(864.60)	(1,265.37)	(2,182.25)	(1,447.34)
6.	Equity Share Capital	2,444.44	2,444.44	2,000.00	2,444.44	2,000.00	2,444.44
7.	Other Equity		(#);	-	-	141	11,410.30
8.	Earning per Share (of Rs. 2/- each) for continuing operations	20 20		64			Us. es
	Basic	(0.83)	(0.29)	(0.85)	(1.12)	(2.13)	(1.46)

Notes:

Diluted

Place : Gurugram

Date : October 22, 2022

 The above is an extract of the detailed format of Quarterly and Half-yearly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing obligations and Disclosure requirements) Regulations, 2015. The full format of the Quarterly and Half-yearly Financial Results are available on the websites of Stock exchanges at www.nseindia.com and www.bseindia.com and also at company's website www.shivamautotech.com. For and behalf of Board of Directors of

Website: www.shivamautotech.com

(0.29)

(0.85)

(0.83)

Shivam Autotech Limited Sd/-Neeraj Munjal

(2.13)

Managing Director

(1.46)

(Rs. in Lakhs)

WIPRO LIMITED

Regd. Office: Doddakannelli, Sarjapur Road, Bengaluru - 560 035 Tel: +91-80-28440011; CIN: L32102KA1945PLC020800 Website:www.wipro.com; Email: corp-secretarial@wipro.com

Notice of Postal Ballot

Notice is hereby given pursuant to and in compliance with the provisions

of Sections 108, 110 and other applicable provisions, if any, of the Companies Act, 2013 (the "Act"), Rules 20 and 22 of the Companies (Management and Administration) Rules, 2014, read with the General Circular Nos. 14/2020 dated April 8, 2020, 17/2020 dated April 13, 2020, 22/2020 dated June 15, 2020, 33/2020 dated September 28, 2020, 39/2020 dated December 31, 2020, 10/2021 dated June 23, 2021 20/2021 dated December 08, 2021 and 03/2022 dated May 5, 2022 issued by the Ministry of Corporate Affairs ("MCA Circulars"), Secretarial Standard on General Meetings issued by The Institute of Company Secretaries of India ("SS-2"), Regulation 44 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI Listing Regulations") (including any statutory modification or re-enactment thereof for the time being in force, and as amended from time to time), and pursuant to other applicable laws and regulations, the approval of Members of Wipro Limited (the "Company") is being sought for the following special resolution by way of postal ballot through e-voting process ("e-voting"):

Description of Special Resolution

To approve the appointment of Ms. Päivi Elina Rekonen Fleischer (DIN: 09669696) as an Independent Director of the

Pursuant to the MCA Circulars, the Company has sent the electronic

copies of the Postal Ballot Notice along with Explanatory Statement on

Friday, October 21, 2022 to all Members of the Company, who have

registered their e-mail address with the Company (in respect of shares held in physical form) or with their Depository Participant (in respect of shares held in electronic form) as on Friday, October 14, 2022 i.e. the cutoff date. The Postal Ballot Notice will also be available on the Company's website at www.wipro.com, websites of the Stock Exchanges i.e., BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com respectively, and on the website of KFin Technologies Limited at https://evoting.kfintech.com. In accordance with the provisions of the MCA Circulars, Members can vote only through the remote e-voting process. Members whose names appear on the Register of Members/List of Beneficial Owners as on

registered in the name of the shareholders as on that date. A person who is not a Member on the cut-off date shall treat this notice for information purposes only. The Company has engaged the services of KFin Technologies Limited for providing e-voting facility to all its Members. Members are requested to note that e-voting will commence at 9 AM IST on Monday, October 24, 2022 and will end at 5 PM IST on Tuesday, November 22, 2022.

Friday, October 14, 2022 will be considered for the purpose of e-voting

and voting rights shall be reckoned on the paid-up value of Equity Shares

Members are requested to note that e-voting shall not be allowed beyond 5 PM IST on Tuesday, November 22, 2022. Members who have not registered their e-mail address are requested to register the same in respect of shares held in electronic form with the Depository through their Depository Participant(s) and in respect of shares held in physical form by writing to the Company's Registrar and

Share Transfer Agent, KFin Technologies Limited, Selenium, Plot 31 &

32, Gachibowli Financial District, Nanakramguda, Hyderabad-500 032. Pursuant to the MCA Circulars, the Company has made arrangements for the shareholders to register their e-mail addresses. Therefore, those shareholders who have not yet registered their e-mail addresses are requested to register the same by accessing the link https://www.wipro.com/investors/postal-ballot/

The Board of Directors of the Company, at its meeting held on October 12, 2022, appointed Mr. V. Sreedharan (FCS 2347; CP 833) or in his absence Mr. Pradeep B. Kulkarni (FCS 7260; CP 7835) or in his absence Ms. Devika Sathyanarayana (FCS 11323; CP 17024), Partners of V. Sreedharan & Associates, Company Secretaries, Bengaluru as the Scrutinizer for conducting the postal ballot through the e-voting process in a fair and transparent manner.

The Scrutinizer will submit his/her report to the Chairman of the Company after completion of scrutiny of the e-voting. The results shall be declared on or before Thursday, November 24, 2022 and communicated to BSE Limited ("BSE"), National Stock Exchange of India Limited ("NSE") and New York Stock Exchange ("NYSE") (together the "Stock Exchanges"), National Securities Depository Limited ("NSDL") and Central Depository Services (India) Limited ("CDSL") (together the "Depositories"), KFin Technologies Limited ("KFintech" or "Registrar and Share Transfer Agent" or "RTA") and will also be displayed on the Company's website www.wipro.com.

In case of any query or grievance pertaining to e-voting, shareholders may contact Ms. Baireddy Swati Reddy, Manager, KFin Technologies Limited at contact No: 040-67162222, e-mail id: einward.ris@kfintech.com Further, shareholders may also visit Help & FAQ's section available at KFintech's website https://evoting.kfintech.com.

For WIPRO LIMITED

Date : October 22, 2022 Place: Bengaluru

M Sanaulla Khan Company Secretary



TRUST Asset Management Private Limited

CIN: U65929MH2017PTC302677

Regd. Office: 801, 8th Floor, G - Block, Naman Centre, Bandra Kurla Complex, Bandra (East), Mumbai - 400 051

Phone: 022 - 6274 6000; 1800 267 7878 (Toll-Free No.) | E-mail: info@trustmf.com | Website: www.trustmf.com

Notice No. 19 / 2022

Disclosure of Half Yearly Unaudited Financial Results of the Scheme(s) of Trust Mutual Fund ("the Fund")

Notice is hereby given to the unitholders/investors of scheme(s) of Trust Mutual Fund that pursuant to the provisions of Regulation 59 of the SEBI (Mutual Funds) Regulations, 1996 read with SEBI circular No. CIR/IMD/DF/21/2012 dated September 13, 2012 and various other circulars issued in this regard by SEBI from time to time, a soft copy of the Half Yearly Unaudited Financial Results of the Scheme(s) of Trust Mutual Fund ("the Fund") for the half year ended September 30, 2022 have been hosted on the website of the Fund viz. www.trustmf.com in a user-friendly and downloadable format (Microsoft Excel spreadsheet).

For any queries, unitholders/investors may write to investor.service@trustmf.com Unitholders/investors are requested to take note of the above.

For TRUST Asset Management Private Limited (Investment Manager to TRUST Mutual Fund)

Sd/-Authorised Signatory

Date: 21.10.2022

Place: Mumbai

Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.

SHIVA CEMENT LIMITED

Regd. Off.: Village Telighana, PO: Birangatoli, Tehsil Kutra, District-Sundargarh Odisha-770018. CIN: L26942OR1985PLC001557 Website: www.shivacement.com E-mail: cs@shivacement.com

STATEMENT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND HALF YEAR ENDED

SEPTEMBER 30,2022. (₹ in lakh) Year to Corresponding ended ended Quarter ended

Particulars	30.09.2022 Audited	30.09.2022 Audited	30.09.2021 Audited	31.03.2022 Audited
Total Income from Operation	25.00	152.63	48.98	727.04
Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and / or Extraordinary items)	(1535.04)	(3342.66)	(601.16)	(3451.76)
Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and / or Extraordinary items)	(1535.04)	(3342.66)	(601.16)	(3451.76)
Net Profit / (Loss) for the period after Tax (after Exceptional and / or Extraordinary items)	(1118.95)	(2456.69)	(444.32)	(2551.92)
Total Comprehensive Income for the period [Comprising Profit/(loss) for the period (after tax) and Other Comprehensive Income(after tax)]	(1117.45)	(2450.12)	(443.56)	(2545.18)
Equity Share Capital	3,900.00	3,900.00	3,900.00	3,900.00
Earning Per Share (of 2/- each)	3,000,00	0,000.00	0,000	0,000.00
Basic	(0.57)	(1.26)	(0.23)	(1.31)
Diluted	(0.57)	(1.26)	(0.23)	(1.31)

Note: The above is extract of detailed format of Unaudited Financial Results for the quarter and half year ended 30th September 2022 filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations,

The full format of Quarterly/Annual results are available in the Company's website www.shivacement.com and on the website of stock exchange www.bseindia.com For and on behalf of Board of Directors

Shiva Cement Limited

CHENNAI/KOCHI

Manoj Kumar Rustagi Whole time Director DIN 07742914

financialexp.ep r.in

(1.12)